



## بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة لتاريخ ٢٠١٩/٢/٨ الموافق ٣ جمادى الآخرة ١٤٤٠ هـ

### الجنة والنار

الحمد لله المبدئ المعيد العي الحמיד ذي العفو الواسع والعقاب الشديد، من هداه فهو السعيد السديد ومن أضله فهو الطريد البعيد ومن أرشده إلى سبيل التجارة ووفقه فهو الرشيد، يعلم ما ظهر وما بطن وما خفي وما علن وهو أقرب إلى كل مريد من حبل الوريد، قسم الخلق قسمين، وجعل لهم منزلتين، فريق في الجنة وفريق في السعير، ورغب في ثوابه، ورهب من عقابه والله الحجة البالغة فمن عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد، وأصلي وأسلم على سيدنا محمد البشير النذير وعلى آله وأصحابه الطيبين الطاهرين، أما بعد عباد الله فإني أوصيكم ونفسي بتقوى الله العلي العظيم القائل في محكم كتابه ﴿لَا يَسْتَوِي أَصْحَابُ النَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ الْفَائِزُونَ﴾<sup>١</sup>

Après quoi, esclaves de *Allah*, je vous recommande ainsi qu'à moi-même, de craindre *Allah ta^ala Al^Aliyy Al^Adhim*, Lui qui dit dans Son Livre parfait ce qui signifie: « **Les gens de l'enfer et les gens du Paradis ne sont pas équivalents. Les gens du Paradis, ce sont eux les gagnants.** »

إخوة الإيمان إنَّ الذكيَّ الفطنَ مَنْ تَزَوَّدَ مِنْ دُنْيَاهُ لِآخِرَتِهِ وَلَمْ يَبِعْ آخِرَتَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا، فَالنَّاسُ يَوْمَ الْقِيَامَةِ قَسَمٌ إِلَى الْجَنَّةِ وَقِسْمٌ إِلَى النَّارِ فَهُمَا دَارَانِ مَا لِلنَّاسِ غَيْرُهُمَا فَانظُرْ يَا أَخِي مَاذَا تَخْتَارُ لِتَفْسِكَ،

Mes frères de foi, celui qui est intelligent, perspicace, c'est celui qui prend des provisions dans sa vie d'ici-bas pour son au-delà. C'est celui qui ne vend pas son au-delà contre un bien du bas monde. Au Jour du jugement une partie des gens iront au Paradis et une partie en enfer. Il s'agit des deux résidences, les gens n'en auront pas d'autre. Alors vois, mon frère laquelle tu choisis pour toi-même !

<sup>١</sup> سورة الحشر/٢٠.

فَالْجَنَّةُ أُعِدَّتْ لِلْمُؤْمِنِينَ وَالتَّارُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ وَلَا يَسْتَوِي أَصْحَابُ التَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ،  
 طَعَامُ أَهْلِ الْجَنَّةِ كَمَا قَالَ تَعَالَى ﴿ وَفَكَهْمَةً مِمَّا يَتَخَيَّرُونَ ﴿٢١﴾ وَلَحْمِ طَيْرٍ مِمَّا يَشْتَهُونَ ﴿٢٢﴾ ﴾ وكما  
 قَالَ عَزَّ وَجَلَّ ﴿ قُطُوفُهَا دَانِيَةٌ ﴿٢٣﴾ كُلُوا وَأَشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ ﴿٢٤﴾ ﴾<sup>٢</sup>

Le Paradis a été préparé pour les croyants alors que l'enfer a été préparé pour les mécréants. Et les gens de l'enfer ne sont pas équivalents aux gens du Paradis. La nourriture des gens du Paradis est telle qu'Il le dit *ta^ala* dans un verset qui signifie « **Des fruits qu'ils préfèrent et de la chair d'oiseau qu'ils désirent.** »

Et tout comme Il le dit *^azza wajall* dans un autre verset qui signifie : « **Les fruits des arbres seront faciles à cueillir, mangez et buvez en paix, en rétribution de ce que vous aurez accompli dans vos jours révolus.** »

أَمَّا طَعَامُ أَهْلِ التَّارِ فَكَمَا قَالَ تَعَالَى ﴿ لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيعٍ ﴿٦﴾ لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنَ الْجُوعِ ﴿٧﴾ ﴾ وَالضَّرِيعُ شَجَرٌ كَرِيهٌ الْمَنْظَرِ كَرِيهٌ الرَّائِحَةِ وَثَمَرُهُ كَرِيهٌ الطَّعْمِ وَكَمَا قَالَ تَعَالَى ﴿ إِنَّ شَجَرَتَ الزَّقُّومِ ﴿٤٣﴾ طَعَامُ الْأَثِيمِ ﴿٤٤﴾ كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ ﴿٤٥﴾ كَغَلِيِّ الْحَمِيمِ ﴿٤٦﴾ ﴾ وَكَمَا قَالَ تَعَالَى ﴿ وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينَ ﴿٣٦﴾ لَا يَأْكُلُهُ إِلَّا الْخَلِطُونَ ﴿٣٧﴾ ﴾<sup>٦</sup>

Quant à la nourriture des gens de l'enfer, elle est telle que *Allah ta^ala* le dit dans un verset qui signifie : « **Ils n'auront pas d'autre nourriture que du *dari^* qui ne profite pas au corps et ne fait pas passer la faim.** »

Le *dari^* est une plante hideuse à voir et à l'odeur repoussante, dont les fruits ont un très mauvais goût, tout comme *Allah ta^ala* le dit dans un verset qui signifie : « **L'arbre du *zaqqoum* servira de nourriture aux pécheurs, comme du plomb fondu en ébullition dans leurs ventres, comme peut bouillir l'eau extrêmement chaude.** » Et tout comme *Allah ta^ala* le dit dans un verset qui signifie : « **Ils n'auront pas d'autre nourriture que du *ghislīn* que seuls les désobéissants consommeront.** »

إِخْوَةَ الْإِيمَانِ لَا يَسْتَوِي أَصْحَابُ التَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ وَلَا يَسْتَوِي شَرَابُ أَهْلِ الْجَنَّةِ  
 وَشَرَابُ أَهْلِ التَّارِ فَأَمَّا أَهْلُ الْجَنَّةِ فَإِنَّهُمْ يُسْقَوْنَ مِنَ الرَّحِيقِ وَهِيَ عَيْنٌ فِي الْجَنَّةِ مَشُوبَةٌ بِالْمِسْكِ

<sup>٢</sup> سورة الواقعة/٢٠-٢١.

<sup>٣</sup> سورة الحاقة/٢٣-٢٤.

<sup>٤</sup> سورة الغاشية/٦-٧.

<sup>٥</sup> سورة الدخان/٤٣-٤٦.

<sup>٦</sup> سورة الحاقة/٣٦-٣٧.

بِإِنَاءٍ مَّخْتُومٍ عَلَيْهِ بِالْمِسْكِ وَمَمْزُوجٍ فِيهِ مِنْ تَسْنِيمٍ وَهِيَ عَيْنٌ فِي الْجَنَّةِ رَفِيعَةٌ الْقَدْرُ قَالَ تَعَالَى ﴿تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ ﴿٢٤﴾ يُسْقَوْنَ مِنْ رَحِيقٍ مَّخْتُومٍ ﴿٢٥﴾ خَتْمُهُ وَمِسْكَ ﴿٢٦﴾ وَفِي ذَلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ ﴿٢٦﴾ وَمِزَاجُهُ مِنْ تَسْنِيمٍ ﴿٢٧﴾ عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ ﴿٢٨﴾﴾<sup>٧</sup>

Mes frères de foi, les gens de l'enfer et les gens du Paradis ne sont pas équivalents. La boisson des gens du Paradis et la boisson des gens de l'enfer ne sont pas équivalentes. Les gens du Paradis auront pour boisson le *rahiq*, le nectar qui est une source au Paradis embaumée de musc, dans des récipients qui sont cachetés avec du musc et mélangé avec du *tasnim* qui est également une source au Paradis d'un très haut degré.

*Allah ta^ala* dit ce qui signifie : « Ils recevront en boisson du nectar préservé, cacheté avec du musc. Alors, que les gens se concurrencent dans le bien pour l'obtenir. Il sera mélangé avec du *tasnim*, provenant d'une fontaine dont boiront ceux qui ont les plus hauts degrés. »

وَأَمَّا أَهْلُ النَّارِ فَشَرَابُهُمُ الْمَاءُ الْمُتَنَاهِي فِي الْحَرَارَةِ قَالَ تَعَالَى ﴿لَا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا ﴿٢٤﴾ إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا ﴿٢٥﴾﴾<sup>٨</sup> وَالْحَمِيمُ هُوَ الشَّرَابُ الْمُتَنَاهِي فِي الْحَرَارَةِ وَالْغَسَّاقُ مَا يَسِيلُ مِنْ جُلُودِ أَهْلِ النَّارِ تَسْقِيهِمْ إِيَّاهُ مَلَائِكَةُ الْعَذَابِ فَتَقَطَّعُ أَمْعَاؤُهُمْ قَالَ تَعَالَى ﴿وَإِنْ يَسْتَعْشِرُوكَ يُعَاثُوا بِمَاءٍ كَأَلْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا ﴿٢٩﴾﴾<sup>٩</sup>.

Quant à la boisson des gens de l'enfer, il s'agit d'une eau extrêmement chaude. *Allah ta^ala* dit ce qui signifie : « Ils ne goûteront ni fraîcheur ni boisson, si ce n'est du *hamim* et du *ghassaq* »

Le *hamim*, c'est une boisson d'une extrême chaleur et le *ghassaq*, c'est ce qui s'écoule des peaux [calcinées] des gens de l'enfer. Ce sont les anges du châtiment qui leur donneront à boire, de sorte que leurs intestins s'en trouveront déchirés. *Allah ta^ala* dit ce qui signifie : « S'ils appellent au secours, ils seront secourus avec de l'eau bouillante comme le plomb fondu en ébullition, qui brûlera les visages dès qu'elle s'en approchera ! Quelle mauvaise boisson et quelle mauvaise demeure ! »

<sup>٧</sup>سورة المطففين/٢٥-٢٨.

<sup>٨</sup>سورة النبأ/٢٤-٢٥.

<sup>٩</sup>سورة الكهف/٢٩.

إِخْوَةَ الْإِيمَانِ وَلَا يَسْتَوِي لِبَاسُ أَهْلِ الْجَنَّةِ وَلِبَاسُ أَهْلِ النَّارِ فَأَمَّا أَهْلُ الْجَنَّةِ فَثِيَابُهُمُ الْحَرِيرُ وَالسُّنْدُسُ وَالْإِسْتَبْرَقُ قَالَ تَعَالَى ﴿عَلِيَّهُمْ﴾ أَي فَوْقَهُمْ ﴿ثِيَابٌ سُندُسٍ﴾ أَي الثِّيَابُ الرَّقِيقَةُ مِنَ الدِّيْبَاجِ وَهُوَ الْحَرِيرُ ﴿خُضْرٌ وَإِسْتَبْرَقٌ﴾ وَهُوَ مَا عُلِّظَ مِنَ الدِّيْبَاجِ ﴿وَحُلُّوْا أَسَاوِرَ مِنْ فِضَّةٍ وَسَقَلَهُمُ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا ﴿٢١﴾﴾<sup>١٠</sup> وَأَمَّا أَهْلُ النَّارِ فَثِيَابُهُمْ مِنْ نَارٍ قَالَ تَعَالَى ﴿فَالَّذِينَ كَفَرُوا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِّنْ نَّارٍ يُصَبُّ مِنْ فَوْقِ رُءُوسِهِمُ الْحَمِيمُ ﴿١٩﴾﴾<sup>١١</sup>.

Mes frères de foi, les vêtements des gens du Paradis et les vêtements des gens de l'enfer ne sont pas équivalents. Les gens du Paradis porteront des vêtements de soie fins (*soundous*) et plus épais (*istabraq*). Ils auront des parures, des bracelets en argent et leur Seigneur leur donnera à boire des boissons pures. Quant aux gens de l'enfer, leurs vêtements seront de feu. *Allah ta^ala* dit ce qui signifie : « **Ceux qui ont mécréu, des vêtements de feu leur seront taillés et de l'eau extrêmement chaude sera déversée par-dessus leur tête.** »

إِخْوَةَ الْإِيمَانِ لَا تَسْتَوِي هَيْئَةُ أَهْلِ الْجَنَّةِ وَهَيْئَةُ أَهْلِ النَّارِ، فَأَمَّا أَهْلُ الْجَنَّةِ فَإِنَّهُمْ عَلَى صُورَةِ أَبِيهِمْ ءَادَمَ عَلَيْهِ السَّلَامُ سِتُّونَ ذِرَاعًا طُولًا فِي عَرْضِ سَبْعَةِ أَذْرُعٍ حِسَانُ الْوُجُوهِ يُشْبَهُونَ يُوسُفَ الصِّدِّيقِ فِي الْجَمَالِ

Mes frères de foi, l'aspect des gens du Paradis et l'aspect des gens de l'enfer ne sont pas équivalents. Les gens du Paradis seront à l'image de leur père '*Adam ^alayhi s-salam*, soixante coudées de haut sur sept coudées de large, ils auront un très beau visage, ils seront semblables à *Youçouf As-Siddiq* dans sa beauté.

وَأَمَّا أَهْلُ النَّارِ فَإِنَّ اللَّهَ يَزِيدُ فِي أَحْجَامِهِمْ لِيَزِدَادُوا عَذَابًا حَتَّىٰ يَكُونَ ضَرْسُ الْكَافِرِ يَوْمَ الْقِيَامَةِ كَجَبَلٍ أَحَدٍ وَمَا بَيْنَ مَنْكَبَيْهِ مَسِيرَةٌ ثَلَاثَةَ أَيَّامٍ وَكَلَّمَا أَنْصَجَتْ جُلُودُهُمُ النَّارُ كُسُوا جُلُودًا غَيْرَهَا قَالَ تَعَالَى ﴿كَلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ ﴿٢٠﴾﴾<sup>١٢</sup>.

Quant aux gens de l'enfer, *Allah* augmente leur taille pour que leur châtement augmente au point qu'au Jour du jugement, la molaire d'un mécréant sera de la taille de la montagne de

<sup>١٠</sup> سورة الإنسان/٢١.

<sup>١١</sup> سورة الحج/١٩.

<sup>١٢</sup> سورة النساء/٢٥.

‘*Ouhoud*. Entre ses épaules, il y aura la distance de trois jours de marche. Chaque fois que leur peau sera brûlée, ils seront recouverts d’une autre peau. *Allah ta^ala* dit ce qui signifie : « **Chaque fois que leur peau sera brûlée, Nous la leur changerons par une autre peau pour qu’ils goûtent au châtement.** »

إِخْوَةَ الْإِيمَانِ قَالَ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى عَنِ أَصْحَابِ النَّارِ ﴿٧﴾ إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهيقًا وَهِيَ تَفُورٌ ﴿٧﴾ ﴿١٣﴾ فَإِنَّ الْكُفَّارَ إِذَا أُلْقُوا فِي جَهَنَّمَ طَرِحُوا فِيهَا كَمَا يُطْرَحُ الْحَطْبُ فِي النَّارِ الْعَظِيمَةِ فَيَسْمَعُونَ لِحَهْتَمِ شَهيقًا صَوْتًا شَدِيدًا مُنْكَرًا كَصَوْتِ الْحِمَارِ لِشِدَّةِ تَوَقُّدِهَا وَعَلَيَانِهَا وَأَمَّا أَهْلُ الْجَنَّةِ فَإِنَّهُمْ لَا يَسْمَعُونَ فِيهَا بِاطِلًا وَلَا مَاتَمًا وَلَا مَا يُزَعِّجُهُمْ قَالَ تَعَالَى ﴿١٤﴾ لَا يَسْمَعُونَ فِيهَا لَعْوًا وَلَا تَأْتِيْمًا ﴿١٥﴾ إِلَّا قِيْلًا سَلَمًا سَلَمًا ﴿١٦﴾ ﴿١٤﴾.

Mes frères de foi, notre Seigneur *tabaraka wata^ala* dit au sujet des gens de l’enfer ce qui signifie : « **Lorsqu’ils y seront jetés, l’enfer émettra un brailllement alors qu’il sera en ébullition.** »

Ainsi, lorsque les mécréants seront jetés en enfer, ils y seront lancés comme du bois dans un feu immense et l’enfer émettra un son qui est très laid comme le braiement d’un âne tellement le feu se consumera et bouillira.

Quant aux gens du Paradis, ils n’entendront au Paradis rien de laid, de mauvais ni de dérangent. *Allah ta^ala* dit ce qui signifie : « **Ils n’entendront ni mauvaise parole, ni péché ; ils entendront des paroles de salutations.** »

إِخْوَةَ الْإِيمَانِ لِيَحَاسِبَ كُلُّ مَنَّا نَفْسَهُ وَلِيَنْظُرَ هَلْ أَعَدَّ الزَّادَ لِيَوْمِ الْمَعَادِ لِيَكُونَ مِنَ الَّذِينَ وَرَدَ فِيهِمْ ﴿٨﴾ وَجُوهُ يَوْمَئِذٍ نَاعِمَةٌ ﴿٨﴾ لِسَعِيهَا رَاضِيَةٌ ﴿٩﴾ فِي جَنَّةٍ عَالِيَةٍ ﴿١٠﴾ لَا تَسْمَعُ فِيهَا لَغِيَّةً ﴿١١﴾ فِيهَا عَيْنٌ جَارِيَةٌ ﴿١٢﴾ فِيهَا سُرُرٌ مَرْفُوعَةٌ ﴿١٣﴾ وَأَكْوَابٌ مَوْضُوعَةٌ ﴿١٤﴾ وَنَمَارِقُ مَصْفُوفَةٌ ﴿١٥﴾ وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ ﴿١٦﴾ ﴿١٥﴾

Mes frères de foi, que chacun d’entre nous se rende des comptes et qu’il considère ce qu’il a préparé comme provision pour le Jour de la résurrection afin qu’il soit au nombre de ceux au sujet desquels il est parvenu ce qui signifie : « **Il y aura des visages réjouis ce jour-là, satisfaits de ce qu’ils auront accompli, dans un Paradis élevé où ils n’entendront**

<sup>١٣</sup> سورة الملك/٧.

<sup>١٤</sup> سورة الواقعة/٢٥-٢٦.

<sup>١٥</sup> سورة الغاشية/٨-١٦.

aucune mauvaise parole, où couleront des sources d'eau, où il y aura des lits élevés, des coupes mises à disposition, des coussins alignés et des tapis étalés. »

وَحَشِيَّةٌ أَنْ يَكُونَ مِمَّنْ وَرَدَ فِيهِمْ ﴿١٦﴾ وَجُوهٌ يَوْمَئِذٍ خَشِيعَةٌ ﴿١٧﴾ عَامِلَةٌ نَاصِبَةٌ ﴿١٨﴾ تَصَلَّى  
نَارًا حَامِيَةً ﴿١٩﴾ تُسْقَى مِنْ عَيْنٍ عَآئِنَةٍ ﴿٢٠﴾ لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيحٍ ﴿٢١﴾ لَا يُسْمِنُ وَلَا يُغْنِي  
مِنْ جُوعٍ ﴿٢٢﴾ ﴿٧﴾ ﴿١٦﴾.

Alors que l'on considère ce que l'on a préparé comme provisions, par crainte d'être au nombre de ceux au sujet desquels il est parvenu ce qui signifie : « **il y aura ce jour-là des visages [de gens] humiliés, qui endureront et qui souffriront, Ils entreront dans un feu très ardent, ils seront abreuvés d'une source d'eau extrêmement chaude. Ils n'auront pas d'autre nourriture si ce n'est du dari^ qui ne profite pas [au corps] et ne fait pas passer la faim.** »

فَلَيْتَ شِعْرِي بَعْدَ الْبَابِ مَا الدَّارُ	الْمَوْتُ بَابٌ وَكُلُّ النَّاسِ دَاخِلُهُ
يُرْضِي الْإِلَهَ وَإِنْ فَرَّطْتَ فَالنَّارُ	الدَّارُ جَنَّةٌ عَذْبٌ إِنْ عَمِلْتَ بِمَا
فَانظُرْ لِنَفْسِكَ مَاذَا أَنْتَ تَحْتَارُ	هُمَا مَصِيرَانِ مَا لِلْمَرْءِ غَيْرُهُمَا

Et un poète a dit ce qui signifie :

*La mort est une porte  
Que chacun doit traverser,  
Que ne sais-je quelle demeure  
Derrière elle est cachée !  
Jardin du Paradis  
Pour qui aura œuvré  
Conformément à ce  
Que l'Unique dieu agrée.  
Mais ce sera l'enfer  
Pour qui se sera livré  
À la désobéissance  
En faisant des péchés.  
Deux demeures seulement  
Pour les gens préparées,*

١٦ سورة الغاشية/٢-٧.

Alors, regarde bien  
Où tu choisis d'aller !

فَانظُرْ أَخِي الْمُسْلِمَ مَاذَا أَعَدَدْتَ لِأَيِّ دَارٍ تَهَيَّأْتَ فَلَيْسَ فِي الْآخِرَةِ دَارٌ إِلَّا جَنَّةٌ أَوْ نَارٌ  
وَلَا يَسْتَوِي أَصْحَابُ الْجَنَّةِ وَأَصْحَابُ النَّارِ وَنَفْسَكَ وَأَهْلَكَ النَّارَ يَتَعَلَّمُ مَا افْتَرَضَ اللَّهُ عَلَيْهِ  
مِنْ عِلْمِ الدِّينِ وَأَدَّى مَا افْتَرَضَ اللَّهُ عَلَيْكَ وَاجْتَنِبْ مَا نَهَاكَ عَنْهُ لِتَسْلَمَ فِي الْآخِرَةِ مِنْ نَارٍ وَقُودُهَا  
النَّاسُ وَالْحِجَارَةُ

Regarde bien, mon frère musulman, ce que tu as préparé, pour quelle résidence tu t'es préparé, car dans l'au-delà il n'y a pas d'autre résidence, si ce n'est le Paradis et l'enfer. Et les gens du Paradis et de l'enfer ne sont pas équivalents.

Préserve-toi toi-même ainsi que ta famille du feu en apprenant ce que *Allah* t'a ordonné d'apprendre comme religion, accomplis ce que *Allah* t'a ordonné d'accomplir et évite ce qu'Il t'a interdit de faire afin d'être sauvé dans l'au-delà, sauvé d'un feu dont le combustible sera constitué d'hommes et de pierres.

فَقَدْ قَالَ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى ﴿يَأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا  
النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ  
﴿١٧﴾ أَجَارَنِي اللَّهُ وَإِيَّاكُمْ مِنَ النَّارِ.

Notre Seigneur *tabaraka wata^ala* dit ce qui signifie : « **Ô vous qui êtes croyants, préservez-vous ainsi que vos familles, d'un feu dont le combustible sera constitué d'hommes et de pierres. Un feu qui est à la charge d'anges forts et rudes, qui ne désobéissent pas à *Allah* en ce qu'Il leur ordonne et qui font ce qui leur est ordonné de faire.** »

Que *Allah* me préserve ainsi que vous du feu de l'enfer.

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

<sup>١٧</sup> سورة التحريم/٦.

## الخطبة الثانية

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلْ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ وَعَلَى كُلِّ رَسُولٍ أَرْسَلَهُ، أَمَا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ.

واعلموا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرٍ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾<sup>١٨</sup>. اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.

يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ﴾<sup>١٩</sup> يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ﴾<sup>٢٠</sup>، اَللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاعْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ، اَللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرِيرِيَّ رَحْمَاتِ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَثْبِيحُكُمْ وَاشْكُرُواهُ يَزِدْكُمْ، وَاسْتَغْفِرُوهُ يَغْفِرَ لَكُمْ وَاتَّقُوهُ يُجْعَلَ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.

<sup>١٨</sup> سورة الاحزاب / ٥٦.

<sup>١٩</sup> سورة الحج / ١-٢.